

Eastern University, Sri Lanka
Faculty of Commerce & Management
External Degrees

12 OCT 2015

Part II (Third Year) Examination in Bachelor of Business Administration – 2010/2011
(August/September/October- 2015)
(Proper/Repeat)
EXB 304 Financial Management

Answer all Questions

Non-Programmable calculator permitted

Time: Three Hours

- Q1. a) நதி முகாமைத்துவத்தினை வரைவிலக்கணப்படுத்துவதுடன் அதன் குறிக்கோள்களினை சுருக்கமாக விளக்குக.
(04 புள்ளிகள்)
- b) அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் ரூபா 30,000 ஜ 10 வீத வட்டியில் வைப்பிலிட்டால், எவ்வளவு பெறுமதியான பணத்தை மூன்று வருட இறுதியில் பெற்றுக் கொள்ளலாம்?
(04 புள்ளிகள்)
- c) உங்கள் தந்தை உங்களது 18 வது பிறந்த தினத்திற்கு ரூபா 10,000 ஜ அன்பளிப்பு செய்துள்ளார். நீங்கள் அப்பணத்தை 10 வீத வட்டியில் ஜந்து வருடங்களுக்கு வைப்புச் செய்துள்ளீர்கள். ஜந்து வருட இறுதியில் எவ்வளவு பணத்தை மீளப் பெறுவார்கள்?
(04 புள்ளிகள்)
- d) வங்கியிலிருந்து ரூபா 100,000 பெறுமதியான கடனை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இக் கடனானது ஜந்து வருடங்களில் சம அளவு ஆண்டு தவணைக்கட்டணங்களாக செலுத்தப்படல் வேண்டும்.அதனது வட்டி 10 வீதமாகும். இத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கடன் கழிவு (Loan Amortization) அட்டவணையைத் தயாரிக்குக. அத்துடன் ஜந்து வருட இறுதியில் மொத்தமாக எவ்வளவு பணத்தை செலுத்தியிருப்பீர்கள்?
(08 புள்ளிகள்)
(மொத்தம் 20 புள்ளிகள்)
- Q2. a) முறைமை சார் (Systematic) மற்றும் முறைமை சாரா (Unsystematic) இடர்களை உரிய உதாரணங்களுடன் வேறுபடுத்துக.
(03 புள்ளிகள்)

b) Sun நிறுவனத்தின் பட்டியல் பங்கு முதலீடானது (Stock Portfolio) பின்வருமாறு அமையப்பெற்றுள்ளது.

பங்குகள்	முதலீட்டு அளவு
பங்கு Q	25 %
பங்கு R	40 %
பங்கு S	35 %

இம்முன்று பங்குகளின் முதலீடுகள் மீது எதிர்பார்க்கப்படும் திரும்பல் வீதமானது முறையே 12.5%, 11% , மற்றும் 13% ஆகும். இப்பட்டியல் முதலீடின் எதிர்பார்க்கப்படும் வருவாய் வீதம் (expected return on the portfolio) எவ்வளவு?

(05 புள்ளிகள்)

c) Alpha வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பங்கானது பொருளாதார மந்தகாலப்பகுதியில் ஏனைய நிறுவனங்களின் பங்குகளை விட சிறப்பாக செயற்படுகின்றது. அதேவேளை Beta வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பங்கானது பொருளாதார வளர்ச்சிக்காலத்தில் சிறப்பாக தொழிற்படுகின்றது. அதே வருடம் இப்பங்குகள் மீது எதிர்பாக்கப்படும் வருவாய் வீதமானது பின்வருமாறு:

பொருளாதார நிலை	<u>Alpha மீதான வருவாய் %</u>	<u>Beta மீதான வருவாய் %</u>	<u>நிகழ்த்தல்</u>
	வருவாய் %	வருவாய் %	
அதியியர் வளர்ச்சி	05	50	0.3
குறை வளர்ச்சி	10	30	0.4
தேக்கம்	20	-10	0.2
மந்தம்	40	-40	0.1

I. Alpha மற்றும் Beta நிறுவனங்களின் பங்குகளின் மீது எதிர்பாக்கப்படும் வருவாய் வீதம் (Expected rate of return) மற்றும் நியம விலகலினை (Standard deviation) கணிக்க.

II. இரண்டு பங்குகளினதும் மாறுபாட்டுக் குணகத்தினை (Coefficient of Variation) கணிக்க.

III. நீங்கள் ஒரு முதலீடாளரெனின் எந்நிறுவனத்தின் மீது உமது முதலீட்டினை மேற்கொள்வீர்.

(12 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

Q3. a) வணிகமொன்று முதலீடு தொடர்பான நீர்மானங்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் மரபு ரீதியான மற்றும் நவீன முறைகளினையும் சுருக்கமாக விளக்குக.

(05 புள்ளிகள்)

b) ராஜா நிறுவனத்தின் முதலீட்டு தெரிவுகள் பின்வருமாறு காணப்படுகின்றது. வரி வட்டிக்கு முந்திய வருமானம் கீழ்வருமாறு:

ஆண்டுகள் இயந்திரம் A இயந்திரம் B

	(ரூபா)	(ரூபா)
1	100,000	30,000
2	50,000	40,000
3	40,000	50,000
4	30,000	100,000

மேற்கூறப்பட்ட இயந்திரம் A மற்றும் B ரூபா 200,000 பெறுமதியான காச வெளிப்பாயச்சல்களினைக் கொண்டுள்ளது.

பெறுமானத்தேய்வு நேர்கோட்டு முறையில் மேற்காள்ளப்பட்டுள்ளது.

வரி 50 வீதமாகும்.

விளைதிறன் (Rate of return) 14 வீதமாகும்.

மேற்கூறப்பட்ட தகவல்களினை அடிப்படையாகக்கொண்டு பின்வருவனவற்றைக் கணிக்குமாறு வேண்டப்படுகின்றீர்.

1. கணக்கீட்டு வருவாய் வீதம் (ARR)
2. முதலீடு திரும்பி வரும் காலம் (Payback Period)
3. கழிவிடப்பட்ட முதலீடு திரும்பி வரும் காலம் (Discounted Payback Period)
4. தேறிய நிகழ்காலப் பெறுமதி (NPV)
5. உள்ளக வருவாய் வீதம் (IRR)

(15 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

Q4. a) நிறுவனமொன்றின் பங்குகளின் கிரயத்தினை கணிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் அனுகுமுறைகளினை சுருக்கமாக விளக்குக.
(04 புள்ளிகள்)

b) XYZ கம்பனியானது ரூபா 3.48 இனை பங்கொன்றிற்கான பங்கிலாபமாக வழங்குகின்றது. கம்பனியின் உழைப்புகளும் பங்கிலாபமும் அடுத்த 4 வருடங்களுக்கு 15 வீதத்திலும் அதன் பின்னர் 8 வீதத்திலும் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் மூலதனமாக்கல் 18 வீதமாகும். பங்கொன்றின் நிகழ்காலப்பெறுமதி எவ்வளவு?

(07 புள்ளிகள்)

c) Ceylon Tabacco கம்பனியின் உழைப்பு, பங்கிலாபங்கள் மற்றும் பங்கு விலை என்பன எதிர்காலத்தில் 7 வீதத்தால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கம்பனியின் பங்குவிலை பங்கொன்றிற்கு ரூபா 23 ஆகும். இறுதிப்பங்கிலாபம் ரூபா 2 ஆக அமைவதோடு இவ்வருட இறுதியில் கம்பனியானது ரூபா 2.14 பங்கிலாபம் வழங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றைக் கணிக்குமாறு வேண்டப்படுகின்றோ.

- I. கழிவிடப்பட்ட காசப்பாய்ச்சல் அனுகுமுறையினைப் பயன்படுத்தி உரிமைக்கிரயத்தினை கணிக்குக.
- II. நிறுவனத்தின் beta பெறுமதி 1.6 ஆகவும் வரி தூவிர் வீதம் 9 ஆகவும் எதிர்பார்க்கப்படும் சந்தைத்திரும்பல் 13 வீதமாகவும் காணப்படுமாயின் CAPM அனுகுமுறையினைப் பயன்படுத்தி நிறுவனத்திற்கான் உரிமைக்கிரயத்தினை கணிக்க.

(09 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

Q5. a) நிறுவனத்தின் மூலதனக் கட்டமையில் செல்வாக்கும் செலுத்தும் காரணிகளினை சுருக்கமாக விளக்குக.
(04 புள்ளிகள்)

b) முறி A யின் முகப்பெறுமதி ரூபா 10,000 ஆகும். இது ஒரு அரையாண்டு முறியாக காணப்படுவதோடு 10 வீத கூப்பன் வீதத்தையும் கொண்டுள்ளது. இதனால் கழிவு வீதம் 12 வீதம் ஆகும். இவ் முறியின் முதிர்ச்சிக்காலம் 20 வருடங்களாகும். முறியின் பெறுமதியினை கணிப்பிடுக.
(05 புள்ளிகள்)

c) ABC மற்றும் XYZ கம்பனிகளானவை மூலதனக் கட்டமைப்பை தவிர ஏனைய அனைத்து விடயங்களிலும் ஒரே மாதிரியாக தொழிற்படுகின்றன. ABC நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பானது 50 வீத தொகுதிக்கடன் மூலதனத்தையும் 50 வீத பங்கு மூலதனத்தையும் கொண்டமையப் பெற்றுள்ளது. XYZ நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பானது 20 வீத தொகுதிக்கடன் மூலதனத்தையும் 80 வீத பங்கு மூலதனத்தையும் கொண்டமையப் பெற்றுள்ளது (அனைத்து வீதங்களும் சந்தைப் பெறுமதியில் தரப்பட்டுள்ளன).இரு நிறுவனங்களுக்குமான கடன் வீதம் 13 ஆகவும், இது ஒரு வரியற்ற பொருளாதாரமெனவும் கருத்திற் கொள்ளவும். இரு நிறுவனங்களினதும் உழைப்புக்களானவை வளர்ச்சியடைய மாட்டாது எனவும், அனைத்து உழைப்புக்களும் பங்கிலாப வடிவில் பங்காளர்களுக்கு பகிரப்படுகின்றன எனவும் தரப்பட்டுள்ளது.

- I. நீங்கள் ABC நிறுவனத்தின் 2 வீத சாதாரண பங்குகளினை வைத்திருந்தால் உமது ரூபாய்க்கான திரும்பல் எவ்வளவாக காணப்படும்? (நிறுவனத்தின் தேறிய தொழிற்பாட்டு வருமானம் (Net operating income) ரூபா 360,000 எனவும் முழுமொத்த மூலதனமாக்கல் வீதம் (Overall capitalization rate, Ko) 18 வீதம் எனவும் கொள்க).
- II. மேற் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களினதும் உரிமை மூலதனமாக்கல் வீதத்தையும் (Equity capitalization rate, Ke) கணிக்க.
- III. XYZ நிறுவனத்தின் தேறிய தொழிற்பாட்டு வருமானமும் ABC தேறிய தொழிற்பாட்டு வருமானமும் சமனாகும். XYZ நிறுவனத்தின் உரிமை மூலதனமாக்கல் வீதம் எவ்வளவு? அது ஏன் ABC நிறுவனத்தின் உரிமை மூலதனமாக்கல் வீதத்திலிருந்து வேறுபடுகின்றது?

(11 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

முக்கியமான குத்திரங்கள்:

$$1. E(R) = \sum_{i=1}^n P_i R_i$$

$$2. \sigma = \sqrt{\sum_{i=1}^n (R_i - E(r))^2 P_i}$$

$$3. C.V = \frac{\sigma}{x} \times 100$$

$$4. WACC = W_d K_d (1-t) + W_p K_p + W_e K_e$$

$$5. K_e = D_1 / P_0 + g$$

$$6. PV_n = \frac{FV_0}{(1+i)^n}$$

$$7. FV_n = PV_0 (1+i)^n$$

$$8. FV_{OA} = PMT \left[\frac{(1+i)^n - 1}{i} \right]$$

$$9. FV_{AD} = PMT \left[\frac{(1+i)^n - 1}{i} \right] (1+i)$$

$$10. PV_{OA} = PMT \left[\frac{1 - (1+i)^{-n}}{i} \right]$$

$$11. PV_{AD} = PMT \left[\frac{1 - (1+i)^{-n}}{i} \right] (1+i)$$

-1 Future value of RS. 1 at the end of Periods

	Interest Rate																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																							
	2%	3%	4%	5%	6%	7%	8%	9%	10%	11%	12%	13%	14%	15%	16%	17%	18%	19%	20%	21%	22%	23%	24%	25%	26%																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																															
1.0100	1.0200	1.0300	1.0400	1.0500	1.0600	1.0700	1.0800	1.0900	1.1000	1.1200	1.1400	1.1600	1.1800	1.2000	1.2400	1.2800	1.3200	1.3600	1.4000	1.4400	1.4800	1.5200	1.5600	1.6000																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																
1.0201	1.0404	1.0609	1.0816	1.1025	1.1236	1.1449	1.1664	1.1881	1.2100	1.2325	1.2554	1.2886	1.3225	1.3565	1.3904	1.4243	1.4582	1.4921	1.5260	1.5600	1.5939	1.6279	1.6619	1.6959	1.7300	1.7644	1.8000																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																													
1.0303	1.0612	1.0827	1.1044	1.1265	1.1487	1.1710	1.1935	1.2160	1.2385	1.2610	1.2835	1.3060	1.3285	1.3510	1.3735	1.3960	1.4185	1.4410	1.4635	1.4860	1.5085	1.5310	1.5535	1.5760	1.6085	1.6410	1.6735	1.7060																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																												
1.0406	1.0824	1.1041	1.1259	1.1477	1.1695	1.1913	1.2132	1.2352	1.2572	1.2792	1.3012	1.3232	1.3452	1.3672	1.3892	1.4112	1.4332	1.4552	1.4772	1.4992	1.5212	1.5432	1.5652	1.5872	1.6092	1.6312	1.6532	1.6752	1.7072																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																											
1.0510	1.1041	1.1593	1.2157	1.2723	1.3292	1.3856	1.4420	1.5007	1.5593	1.6171	1.6757	1.7343	1.7929	1.8515	1.9101	1.9687	2.0273	2.0859	2.1445	2.1831	2.2217	2.2503	2.2799	2.3085	2.3371	2.3657	2.3943	2.4229	2.4515	2.4800																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																										
1.0615	1.1262	1.1941	1.2653	1.3401	1.4186	1.4971	1.5756	1.6536	1.7313	1.8096	1.8877	1.9660	2.0436	2.1213	2.1989	2.2766	2.3542	2.4319	2.5095	2.5871	2.6647	2.7423	2.8200	2.8976	2.9752	3.0528	3.1304	3.2080	3.2856	3.3632	3.4408																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																									
1.0721	1.1487	1.2289	1.3159	1.4071	1.5036	1.5976	1.6936	1.7836	1.8712	1.9616	2.0526	2.1436	2.2476	2.3506	2.4536	2.5575	2.6615	2.7655	2.8705	2.9755	3.0805	3.1855	3.2905	3.4055	3.5205	3.6355	3.7505	3.8655	3.9805	4.0955																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																										
1.0829	1.1717	1.2868	1.3986	1.4975	1.6055	1.7153	1.8233	1.9323	2.0409	2.1597	2.2779	2.3960	2.5159	2.6351	2.7551	2.8751	3.0051	3.1351	3.2651	3.4051	3.5451	3.6851	3.8251	3.9651	4.1051	4.2451	4.3851	4.5251	4.6651	4.8051																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																										
1.0937	1.1951	1.3233	1.4502	1.5951	1.7451	1.8955	2.0455	2.1955	2.3455	2.5055	2.6655	2.8255	2.9855	3.1455	3.3055	3.4655	3.6255	3.7855	3.9455	4.1055	4.2655	4.4255	4.5855	4.7455	4.9055	5.0655	5.2255	5.3855	5.5455	5.7055	5.8655																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																									
1.1046	1.2190	1.3439	1.4802	1.6269	1.7906	1.9672	2.1369	2.3069	2.4762	2.6457	2.8152	2.9847	3.1542	3.3242	3.4942	3.6642	3.8342	4.0042	4.1742	4.3442	4.5142	4.6842	4.8542	5.0242	5.1942	5.3642	5.5342	5.7042	5.8742	6.0442	6.2142	6.3842	6.5542																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																																							
1.1157	1.2434	1.3842	1.5336	1.7103	1.8853	2.0613	2.2316	2.4054	2.5831	2.7517	2.9194	3.0871	3.2548	3.4225	3.5892	3.7569	3.9246	4.0923	4.2599	4.4276	4.5953	4.7630	4.9307	5.1084	5.2761	5.4438	5.6115	5.7792	5.9469	6.1146	6.2823	6.4500	6.6177	6.7854	6.9531	7.1208	7.2885	7.4562	7.6239	7.7916	7.9593	8.1270	8.2947	8.4624	8.6301	8.8301	9.0301	9.2301	9.4301	9.6301	9.8301	10.0301	10.2301	10.4301	10.6301	10.8301	11.0301	11.2301	11.4301	11.6301	11.8301	12.0301	12.2301	12.4301	12.6301	12.8301	13.0301	13.2301	13.4301	13.6301	13.8301	14.0301	14.2301	14.4301	14.6301	14.8301	15.0301	15.2301	15.4301	15.6301	15.8301	16.0301	16.2301	16.4301	16.6301	16.8301	17.0301	17.2301	17.4301	17.6301	17.8301	18.0301	18.2301	18.4301	18.6301	18.8301	19.0301	19.2301	19.4301	19.6301	19.8301	20.0301	20.2301	20.4301	20.6301	20.8301	21.0301	21.2301	21.4301	21.6301	21.8301	22.0301	22.2301	22.4301	22.6301	22.8301	23.0301	23.2301	23.4301	23.6301	23.8301	24.0301	24.2301	24.4301	24.6301	24.8301	25.0301	25.2301	25.4301	25.6301	25.8301	26.0301	26.2301	26.4301	26.6301	26.8301	27.0301	27.2301	27.4301	27.6301	27.8301	28.0301	28.2301	28.4301	28.6301	28.8301	29.0301	29.2301	29.4301	29.6301	29.8301	30.0301	30.2301	30.4301	30.6301	30.8301	31.0301	31.2301	31.4301	31.6301	31.8301	32.0301	32.2301	32.4301	32.6301	32.8301	33.0301	33.2301	33.4301	33.6301	33.8301	34.0301	34.2301	34.4301	34.6301	34.8301	35.0301	35.2301	35.4301	35.6301	35.8301	36.0301	36.2301	36.4301	36.6301	36.8301	37.0301	37.2301	37.4301	37.6301	37.8301	38.0301	38.2301	38.4301	38.6301	38.8301	39.0301	39.2301	39.4301	39.6301	39.8301	39.9999	40.1301	40.2601	40.3901	40.5201	40.6501	40.7801	40.9101	41.0401	41.1701	41.3001	41.4301	41.5601	41.6901	41.8201	41.9501	42.0801	42.2101	42.3401	42.4701	42.6001	42.7301	42.8601	42.9901	43.1201	43.2501	43.3801	43.5101	43.6401	43.7701	43.9001	44.0301	44.1601	44.2901	44.4201	44.5501	44.6801	44.8101	44.9401	45.0701	45.2001	45.3301	45.4601	45.5901	45.7201	45.8501	45.9801	46.1101	46.2401	46.3701	46.5001	46.6301	46.7601	46.8901	46.9999	47.1301	47.2601	47.3901	47.5201	47.6501	47.7801	47.9101	48.0401	48.1701	48.3001	48.4301	48.5601	48.6901	48.8201	48.9501	49.0801	49.2101	49.3401	49.4701	49.6001	49.7301	49.8601	49.9901	50.1201	50.2501	50.3801	50.5101	50.6401	50.7701	50.9001	51.0301	51.1601	51.2901	51.4201	51.5501	51.6801	51.8101	51.9401	52.0701	52.2001	52.3301	52.4601	52.5901	52.7201	52.8501	52.9801	53.1101	53.2401	53.3701	53.5001	53.6301	53.7601	53.8901	53.9999	54.1301	54.2601	54.3901	54.5201	54.6501	54.7801	54.9101	55.0401	55.1701	55.3001	55.4301	55.5601	55.6901	55.8201	55.9501	56.0801	56.2101	56.3401	56.4701	56.6001	56.7301	56.8601	56.9901	57.1201	57.2501	57.3801	57.5101	57.6401	57.7701	57.9001	58.0301	58.1601	58.2901	58.4201	58.5501	58.6801	58.8101	58.9401	59.0701	59.2001	59.3301	59.4601	59.5901	59.7201	59.8501	59.9801	60.1101	60.2401	60.3701	60.5001	60.6301	60.7601	60.8901	60.9999	61.1301	61.2601	61.3901	61.5201	61.6501	61.7801	61.9101	62.0401	62.1701	62.3001	62.4301	62.5601	62.6901	62.8201	62.9501	63.0801	63.2101	63.3401	63.4701	63.6001	63.7301	63.8601	63.9901	64.1201	64.2501	64.3801	64.5101	64.6401	64.7701	64.9001	65.0301	65.1601	65.2901	65.4201	65.5501	65.6801	65.8101	65.9401	66.0701	66.2001	66.3301	66.4601	66.5901	66.7201	66.8501	66.9801	67.1101	67.2401	67.3701	67.5001	67.6301	67.7601	67.8901	67.9999	68.1301	68.2601	68.3901	68.5201	68.6501	68.7801	68.9101	69.0401	69.1701	69.3001	69.4301	69.5601	69.6901	69.8201	69.9501	69.9999	70.1301	70.2601	70.3901	70.5201	70.6501	70.7801	70.9101	71.0401	71.1701	71.3001	71.4301	71.5601	71.6901	71.8201	71.9501	72.0801	72.2101	72.3401	72.4701	72.6001	72.7301	72.8601	72.9901	73.0999	73.1301	73.2601	73.3901	73.5201	73.6501	73.7801	73.9101	74.0401	74.1701	74.3001	74.4301	74.5601	74.6901	74.8201	74.9501	75.0801	75.2101	75.3401	75.4701	75.6001	75.7301	75.8601	75.9901	76.1201	76.2501	76.3801	76.5101	76.6401	76.7701	76.9001	77.0301	77.1601	77.2901	77.4201	77.5501	77.6801	77.8101	77.9401	78.0701	78.2001	78.3301	78.4601	78.5901	78.7201	78.8501	78.9801	79.1101	79.2401	79.3701	79.5001	79.6301	79.7601	79.8901	79.9999	80.1301	80.2601	80.3901	80.5201	80.6501	80.7801	80.9101	81.0401	81.1701	81.3001	81.4301	81.5601	81.6901	81.8201	81.9501	82.0801	82.2101	82.3401	82.4701	82.6001	82.7301	82.8601	82.9901	83.1201	83.2501	83.3801	83.5101	83.6401	83.7701	83.9001	84.0301	84.1601	84.2901	84.4201	84.5501	84.6801	84.8101	84.9401	85.0701	85.2001	85.3301	85.4601	85.5901	85.7201	85.8501	85.9801	86.1101	86.2401	86.3701	86.5001	86.6301	86.7601	86.8901	86.9999	87.1301	87.2601	87.3901	87.5201	87.6501	87.7801	87.9101	88.0401	88.1701	88.3001	88.4301	88.5601	88.6901	88.8201	88.9501	89.9999	90.1301	90.2601	90.3901	90.5201	90.6501	90.7801	90.9101	91.0401	91.1701	91.3001	91.4301	91.5601	91.6901	91.8201	91.9501	92.0801	92.2101	92.3401	92.4701	92.6001	92.7301	92.8601	92.9901	93.1201	93.2501	93.3801	93.5101	93.6401	93.7701	93.9001	94.0301	94.1601	94.2901	94.4201	94.5501	94.6801	94.8101	94.9401	95.0701	95.2001	95.3301	95.4601	95.5901	95.7201	95.8501	95.9801	96.1101	96.2401	96.3701	96.5001	96.6301	96.7601	96.8901	96.9999	97.1301	97.2601	97.3901	97.5201	97.6501	97.7801	97.9101	98.0401	98.1701	98.3001	98.4301	98.5601	98.6901	98.8201	98.9501	99.9999	100.1301	100.2601	100.3901	100.5201	100.6501	100.7801	100.9101	101.0401	101.1701	101.3001	101.4301	101.5601	101.6901	101.8201	101.9501	102.0801	102.2101	102.3401	102.4701	102.6001	102.7301	102.8601	102.9901	103.1201	103.2501	103.3801	103.5101	103.

Table -2 Present value of Rs. 1 to be received after t periods = $1 / (1 + r)^t$

The factor is zero to four decimal places.

Table -3 Present value of an annuity of Rs. 1 per period for periods = $[1 - 1/(1+r)]/r$

Number of Periods	Interest Rate										10%	15%	20%	25%	30%	35%	
	1%	2%	3%	4%	5%	6%	7%	8%	9%	10%							
1	0.9901	0.9804	0.9709	0.9615	0.9524	0.9434	0.9346	0.9259	0.9174	0.9091	0.8929	0.8772	0.8605	0.7813	0.7576	0.71	
2	1.9704	1.9416	1.9135	1.8851	1.8564	1.8284	1.8009	1.7733	1.7459	1.7181	1.6901	1.6627	1.6356	1.5656	1.5257	1.4568	
3	2.9408	2.8539	2.8265	2.7751	2.7232	2.6730	2.6243	2.5751	2.5263	2.4771	2.5133	2.4078	2.3276	2.2459	2.1743	2.0965	1.9316
4	3.9202	3.8077	3.7171	3.6290	3.5460	3.4651	3.3872	3.3121	3.2397	3.1659	3.0973	2.9137	2.8392	2.7590	2.6801	2.5887	1.7083
5	4.8634	4.7135	4.5797	4.4518	4.3295	4.2124	4.1002	3.9927	3.8897	3.7908	3.6948	3.4331	3.2622	3.1272	2.9906	2.7454	2.2410
6	5.7956	5.6014	5.4172	5.2221	5.0757	4.9173	4.7685	4.6229	4.4869	4.3551	4.1114	3.8887	3.7845	3.6847	3.5855	3.4976	2.0957
7	6.7282	6.4720	6.2203	6.0021	5.7604	5.5204	5.3893	5.2593	5.1294	4.9936	4.8584	4.7283	4.6004	4.4835	4.3636	4.2423	2.9342
8	7.6517	7.3265	7.0197	6.7327	6.4632	6.2098	5.9713	5.7466	5.5246	5.3045	5.0843	4.8678	4.6539	4.4593	4.2635	4.0646	2.9776
9	8.5850	8.1622	7.7061	7.4353	7.1078	6.8017	6.5152	6.2469	5.9862	5.7990	5.5282	4.9464	4.7716	4.6035	4.3030	4.0310	2.9775
10	9.5113	8.9828	8.5302	8.1109	7.7217	7.3001	7.0236	6.7701	6.4772	6.1446	5.8602	5.2181	5.0188	4.8332	4.6841	4.1925	2.9860
11	10.4376	9.7888	9.2526	8.7064	8.0869	7.4987	7.1350	6.7642	6.4052	6.0451	5.5377	5.4627	5.2337	5.0286	4.6680	4.3271	2.9881
12	11.3551	10.5753	9.9540	9.3851	8.8333	8.3038	7.9427	7.5331	7.1675	6.8137	6.1944	5.6603	5.4206	5.1871	4.7932	4.4392	2.9904
13	12.1337	11.3484	10.6360	9.9858	9.3236	8.8527	8.3577	7.8038	7.4892	7.1034	6.4225	5.8424	5.5831	5.2923	4.9095	4.5327	2.9924
14	13.0037	12.1082	11.2961	10.5631	9.9886	9.2950	8.7405	8.2442	7.7832	7.3867	6.8282	6.0021	5.7245	5.4675	5.0081	4.6106	3.9916
15	13.8651	12.8493	11.9379	11.1184	10.3797	9.7122	9.1079	8.5695	8.0567	7.5081	6.8169	6.1422	5.2474	5.5745	5.0916	4.5467	3.0659
16	14.7179	13.5777	12.5611	11.6523	10.8578	10.1059	9.4466	8.8514	8.2126	7.8237	6.9740	6.2851	5.9542	5.6895	5.1624	4.7298	3.7764
17	15.5623	14.2919	13.1681	12.1867	11.2741	10.4773	9.7632	9.1216	8.5436	8.0216	7.1195	6.3729	6.0472	5.7487	5.2223	4.7748	3.0659
18	16.3933	14.9620	13.7535	12.8593	11.9896	10.8276	10.0869	9.3719	8.7556	8.2014	7.2467	6.4574	6.1220	5.8178	5.2732	4.8122	3.0662
19	17.2260	15.6795	14.3236	13.1339	12.0453	11.1591	10.3366	9.6006	8.9501	8.2649	7.3658	6.5504	6.1982	5.8776	5.3162	4.8435	3.0674
20	18.0456	16.3814	14.8775	13.5603	12.4622	11.4659	10.5940	9.8181	9.1285	8.5136	7.4694	6.6231	6.2993	5.9293	5.3527	4.8596	3.1128
21	18.8570	17.0112	15.4150	14.0292	12.8212	11.7641	10.8356	10.0188	9.2922	8.6487	7.5820	6.8570	6.3125	5.9731	5.3337	4.8913	4.1212
22	19.6604	17.5580	15.9389	14.4611	13.1690	12.0416	11.0612	10.2097	9.4424	8.7715	7.5446	6.7429	6.3587	6.0113	5.4099	4.9094	4.1300
23	20.4558	18.2822	16.4436	14.8668	13.4886	12.3034	11.2722	10.3741	9.5802	8.8383	7.7184	6.7921	6.3988	6.0442	5.4521	4.9245	4.1371
24	21.2434	18.9139	16.9355	15.2470	13.7893	12.5804	11.4683	10.5268	9.7056	8.9847	7.7843	6.8351	6.4358	6.0746	5.4609	4.9371	4.1428
25	25.8077	22.3965	19.6004	17.2920	15.3725	13.7643	12.6090	11.2578	10.2737	9.4269	8.0552	7.0027	6.5660	6.1772	5.5168	4.9789	4.1601
26	32.8347	27.3855	23.1148	19.7928	17.1591	15.0463	13.3317	11.9246	10.7674	9.7791	8.2438	7.1050	6.6448	6.2335	5.5482	4.8986	4.1659
27	33.1981	31.4236	25.7286	21.4832	18.2559	15.7619	13.8007	12.2336	10.9317	9.9748	8.3045	7.1327	6.8905	6.2463	5.5541	4.9995	4.1666

Table -4 Future value of an annuity of Rs. 1 per period for t periods = $[(1 + r)^t - 1]/r$

Number of Periods	Interest Rate																			
	1%	2%	3%	4%	5%	6%	7%	8%	9%	10%	11%	12%	13%	14%	15%	16%	17%	18%	19%	
1	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	1.0000	
2	2.0100	2.0200	2.0300	2.0400	2.0500	2.0600	2.0700	2.0800	2.0900	2.1000	2.1100	2.1200	2.1300	2.1400	2.1500	2.1600	2.1700	2.1800	2.2000	
3	3.0301	3.0604	3.0909	3.1216	3.1525	3.1835	3.2143	3.2454	3.2764	3.3100	3.3744	3.4396	3.4725	3.5055	3.5724	3.6400	3.7776	3.9184	4.1	
4	4.0604	4.1216	4.1836	4.2465	4.3101	4.3746	4.4390	4.5031	4.5731	4.6410	4.7133	4.9211	4.9934	5.0665	5.2154	5.3860	5.6842	6.0766	6.1	
5	5.1010	5.2040	5.3091	5.4163	5.5256	5.6371	5.7507	5.8665	5.9867	6.1051	6.3528	6.6101	6.7424	6.8771	7.1842	7.4416	8.0484	8.6599	9.1	
6	6.1520	6.3061	6.4604	6.6330	6.8019	6.9763	7.1533	7.3369	7.5233	7.7159	8.1152	8.5365	8.7537	8.9775	9.4420	9.9289	10.980	12.185	13	
7	7.2135	7.4343	7.6625	7.8903	8.1242	8.3638	8.6040	8.8540	9.1057	9.1875	10.260	11.028	11.438	12.300	13.233	13.727	14.240	14.615	16.634	18
8	8.2857	8.5830	8.8932	9.2142	9.5481	9.9075	10.263	10.657	11.021	11.491	11.978	12.468	13.021	13.579	14.776	16.056	17.519	19.088	21.163	26
9	9.3655	9.7546	10.158	10.583	11.027	11.491	11.978	12.468	13.021	13.579	14.487	15.193	15.937	17.549	19.337	20.304	21.521	23.559	31.543	38.593
10	10.462	10.950	11.464	12.008	12.578	13.181	13.816	14.487	15.193	15.937	17.549	19.337	20.304	21.521	23.559	25.593	31.543	38.593	47	
11	11.557	12.169	12.808	13.468	14.207	14.972	15.784	16.646	17.560	18.531	20.485	22.446	24.406	26.366	28.326	30.286	32.246	34.206	36.166	40.238
12	12.653	13.412	14.192	15.026	15.917	16.870	17.868	18.977	19.977	21.384	22.963	24.523	26.029	27.975	32.393	37.581	40.506	43.672	50.518	59.196
13	13.809	14.680	15.618	16.627	17.713	18.862	20.141	21.495	22.550	24.216	26.019	27.975	32.393	37.581	40.506	43.672	50.518	59.196	65.308	65
14	14.947	15.974	17.086	18.292	19.599	21.015	22.550	24.216	26.019	27.975	31.772	37.280	43.842	47.560	51.680	60.985	65.510	74	84.863	11
15	16.097	17.263	18.599	20.024	21.579	23.276	25.129	27.152	29.361	31.772	37.280	43.842	47.560	51.680	56.595	65.510	74	84.863	11	106.51
16	17.258	18.639	20.157	21.825	23.657	25.673	27.886	30.324	33.003	36.950	42.753	50.960	55.717	60.925	72.939	87.442	126.61	181.57	21	26.369
17	18.430	20.012	21.762	23.658	25.840	28.213	30.840	33.750	36.974	40.545	48.884	59.118	66.076	71.573	77.068	82.219	88.441	103.74	128.12	196.56
18	19.515	21.412	23.474	25.645	28.132	30.905	33.969	37.450	41.391	45.599	55.750	68.394	75.836	82.212	90.653	102.44	123.41	154.74	244.03	396.32
19	20.511	22.841	25.117	27.671	30.539	33.766	37.379	41.446	46.078	51.180	57.275	72.052	91.025	102.44	115.93	148.63	166.68	303.60	494.21	61
20	22.019	24.297	26.870	29.778	33.066	36.786	40.995	45.782	51.180	57.275	61.180	72.052	91.025	102.44	115.93	148.63	166.68	303.60	494.21	61
21	23.239	25.783	28.676	31.969	35.719	39.963	44.866	50.423	56.765	64.002	81.699	104.77	118.81	134.94	174.02	225.03	377.46	633.59	11	174.02
22	24.472	27.299	30.837	34.248	38.505	43.362	49.006	55.457	62.973	71.403	82.503	102.44	137.63	157.41	203.34	271.98	468.68	512.00	14	203.34
23	25.716	28.845	32.463	36.618	41.430	46.998	53.436	60.283	68.790	76.790	84.467	118.16	158.68	184.17	212.79	249.21	342.66	471.98	588.04	1708.13
24	26.973	30.422	34.426	38.083	44.502	50.316	58.177	66.755	73.106	81.701	88.347	133.33	161.87	184.17	212.79	249.21	342.66	471.98	588.04	1708.13
25	28.243	32.030	36.459	41.646	47.727	54.855	63.249	73.106	81.701	88.347	133.33	161.87	184.17	212.79	249.21	342.66	471.98	588.04	1708.13	
30	34.785	40.568	47.575	56.065	66.439	72.068	84.461	103.98	126.31	156.49	241.33	356.79	434.75	530.31	750.96	1151.19	2648.9	6673.2	11	
40	48.886	60.602	75.401	95.028	120.50	154.76	198.64	250.06	327.98	442.69	767.09	132.0	177.91	238.03	416.82	734.39	227.28	6637.7	11	
50	64.463	84.579	112.80	162.67	209.35	260.34	361.53	466.53	573.77	815.98	1163.9	240.0	498.45	7217.7	104.66	2822.0	4606.8	11	114.06	
60	81.670	114.05	163.05	237.99	353.13	513.52	613.52	725.2	814.43	903.48	747.15	1055.6	1252.0	1452.0	1652.0	1852.0	2052.0	2252.0	2452.0	

*The factor is greater than 99.99.